

BSNL ஊழியர் சங்கம்

தமிழ் மாநிலம்

சுற்றறிக்கை எண்:80

தேதி:-28.06.2018

**ஊதிய மாற்ற பேச்சுவார்த்தைக்கான கூட்டுக்குழு அமைப்பு
அதனை விஸ்தரிக்க மத்திய சங்கம் கோரிக்கை**

ஊதிய பேச்சு வார்த்தைக்கான கூட்டுக் குழு அமைக்க DOT ஒப்புதல் கொடுத்துள்ள சூழலில், உடனடியாக அந்த குழுவை அமைக்க வேண்டும் என நிர்வாகத்தை BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. இறுதியாக 19.06.2018 அன்று GM(SR) திரு A.M.குப்தா அவர்களை நமது பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் சந்தித்து விவாதித்த போது ஒரு வார காலத்திற்குள் அது அமைக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் 28.06.2018 அன்று ஊதிய பேச்சு வார்த்தைக்காக 10 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளதாகவும், அதில் நிர்வாக தரப்பில் ஐவர் என்றும், தொழிற்சங்கங்கள் சார்பாக ஐவர் என்றும் அதில் BSNL ஊழியர் சங்கம் சார்பாக மூவரை முன்மொழிய வேண்டும் என்றும், NFTE சார்பாக இருவரை முன்மொழிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஒரு கடிதத்தை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

உடனடியாக இதற்கு பதிலளித்துள்ள BSNL ஊழியர் சங்கம், கடந்த ஊதிய மாற்றத்தின் போது ஊழியர் தரப்பில் 11 நபர்கள் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இது பல்வேறு அம்சங்களை கொண்டுள்ள ஒரு முக்கியமான பிரச்சனை என்பதால் தேசிய கவுன்சிலில் உள்ளதை போல 14 உறுப்பினர்களை ஊழியர் தரப்பிற்கு அனுமதிக்க வேண்டும் என வற்புறுத்தி ஒரு கடிதத்தை எழுதியுள்ளது.

இது தொடர்பாக நிர்வாகத்திடம் ஏற்கனவே விவாதிக்கும் போது அடிக்கடி கூட வசதியாக ஒரு சிறிய குழு ஒன்றை அமைத்தால் போதும் என்ற தங்கள் நிலையை நிர்வாக தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஊதிய மாற்றம் பல்வேறு சிக்கலான பிரச்சனைகள் உள்ளடங்கியிருக்கும் விஷயம் என்பதால் நிர்வாகத்தின் அந்த நிலை சரியல்ல என்று நமது சங்கம் மிக தெளிவாக விவரித்ததையும் நமது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஆழமான ஞானம் கொண்டவர்களும் அவசியம் என்ற காரணத்தால் தொழிற்சங்கங்களின் சார்பாக நியமிக்கப்படுபவர்கள் சங்கங்களின் உறுப்பினர்களாகவோ/ நிர்வாகிகளாகவோ தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கக் கூடாது என்றும் நமது சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

வாழ்த்துக்களுடன்,

தோழமையுள்ள,

(A.பாபுராதாகிருஷ்ணன்)
மாநிலச்செயலாளர்